30th September 1955]

SRI K. C. GOPALAN UNNI : In the case of legislators, a rent higher than the standard rent is collected from them. So, will the Government see that legislators are not descriminated against and only standard rent is collected from them also?

THE HON. SRI R. SHANMUGA RAJESWARA SETHUPATHI : That is a new suggestion. Legislators are treated along with non-officials and even in respect of private residential accommodation, they are treated like that.

SRI K. VINAYAKAM : Is it a fact that a high Government official whose services have been lent to the Andhra Government, is still living inside the Government House Estate and though he has been served with a notice to shift his quarters to any suitable place in the City of Madras, he is refusing to shift it in spite of so many reminders?

THE HON. SRI R. SHANMUGA RAJESWARA SETHUPATHI : I am not aware of such a thing but if the hon. Member could bring any specific instance to my notice, I shall have it looked into.

Harijan Welfare Schools

* 2601 *Q.*—SRI P. G. MANICKAM : Will the Hon. the Minister for Religious Endowments and Transport be pleased to state—

(*a*) the number of Harijan Welfare Schools in the Coimbatore district; and

(*b*) the number of Harijan children who are supplied midday meals in such schools?

THE HON. SRI B. PARAMESWARAN : (*a*) 24.

(*b*) About 795 daily.

SRI P. G. MANICKAM : கனம் சபாநாயகர் அவர்களே கோயம்புத்தூர் ஜில்லாவில் லேபர் ஸ்கூல்கள் அதிகமாக இல்லை. ஆனால் மற்ற ஜில்லாக்களில் அதிகமாக இருக்கின்றன. இப்பொழுதுதான் கோயம்புத்தூர் ஜில்லாவில் கடந்த 5, 6 ஆண்டுகளாக சில பள்ளிகள் ஏற்பட்டிருக்கின்றன. மத்தியான சாப்பாடு எங்கெங்கே லேபர் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றனவோ அங்கங்கே தான் கொடுக்கப்படும் என்று சொல்லுகிறார்கள். லேபர் ஸ்கூல் கோயம்புத்தூர் ஜில்லாவில் அதிகம் இல்லாததினால் பள்ளிக்குச் செல்லும் பெரும்பாலான ஹரிஜன மாணவர் களுக்கு மத்தியான உணவு கிடைப்பதில்லை. ஆகவே கோயம்புத்தூர் ஜில்லாவில் அதிக லேபர் பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க சர்க்கார் முன் வருவார்களா ? அதோடு புதியதாக லேபர் பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்கக் கூடாதென்று போட்டிருக்கிற சட்டத்தையும் தளர்த்தி கோயம்புத்தூர் ஜில்லாவைப் பொறுத்த வரையிலுமாவது தளர்த்தி அதிக பள்ளிகளை அந்த ஜில்லாவில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI B. PARAMESWARAN : எங்கெங்கு ஹரிஜனப் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியில்லமால் இருக்கின்றதோ அங்கெல்லாம் லேபர் ஸ்கூல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கெங்கே ஜில்லா போர்டு ஸ்கூல்கள் இருக்கின்றனவோ அங்கங்கே அந்தப் பள்ளிக்கூடங்

[30th September 1955

களைச் சுற்றி சில மைல்களுக்குள் லேபர் ஸ்கூல்கள் ஏற்படுத்தக்கூடாது என்பது விதி. ஆகையால் லேபர் ஸ்கூல்கள் ஏற்படுத்தவேண்டும், அதற்குப் பிறகு மத்தியான சாப்பாடு போடவேண்டுமென்று விரும்பினால் உற்சாகமுள்ள மக்கள் அனுதாபிகளின் உதவியைக்கொண்டு அதற்குத் தக்க ஏற்பாடு செய்யலாம்.

SRI V. R. KRISHNA AYYAR : May I know whether this amenity of mid-day meals for Harijan students is confined to one district or to the whole State?

THE HON. SRI B. PARAMESWARAN : It is being given throughout the State.

SRI M. DHARMALINGAM : The amount that is being sent by the Government for the supply of mid-day meals to Harijans does not go straight to them. It is being eaten up by so many middle-men. So, will the Government consider the desirability of sanctioning a monthly grant to the parents of the students so that it may go straightaway to them.

THE HON. SRI B. PARAMESWARAN : I think about 98 per cent of the contractors who supply mid-day meals belong to the Harijan community. So, it really goes to the Harijans.

SRI P. G. MANICKAM : கோயம்புத்தூர் ஜில்லா போர்டானது ஹரிஜனங்களுக்கு மத்தியான சாப்பாடு போடத் தயாராக இருக்கிறது. இதுபற்றிய தீர்மானம் ஒன்றும் ஜில்லா போர்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் லேபர் ஸ்கூல் அதிகம் இல்லாத கோயம்புத்தூர் ஜில்லாவில் ஜில்லா போர்டுகளுக்கு ஹரிஜன மாணவர்களுக்கு மத்தியான உணவு அளிக்க தனி கிராண்டு ஏதாவது கொடுக்கப்படுமா ? இதே மாதிரியாக ஹரிஜன மாணவர்களுக்கு உணவு அளிக்கும் எல்லா ஜில்லா போர்டுகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படுமா ?

THE HON. SRI B. PARAMESWARAN : இந்த யோசனையை அரசாங்கத்தார் பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

SRI A. RATNAM : தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜில்லா போர்டார் ஹரிஜன மாணவர்களுக்கு மத்தியான உணவு போட்டு வந்தார்கள். இது இப்பொழுது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே மறுபடியும் முன்போலவே அவர்கள் உணவு அளித்து வரவேண்டுமென்பதாக உத்தரவு பிறப்பிப்பார்களா ?

THE HON. SRI B. PARAMESWARAN : இந்த யோசனையையும் பரிசீலனை செய்து பார்க்கிறேன்.

SRI R. S. ARUMUGAM : புதிதாக ஹரிஜன பாடசாலைகளை அமைக்கக் கூடாதென்ற விதியை சர்க்கார் இயற்றியிருந்தபோதிலும், ஹரிஜன பாடசாலைகள் குறைவாக உள்ள ஜில்லாக்களிலே ஜில்லா போர்டு பாடசாலைகளே ஹரிஜன மாணவர்களுக்கு இலவசமாக பிற்பகல் உணவு அளிக்க வேண்டுமென்ற ஏற்பாட்டைச் செய்ய சர்க்கார் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI B. PARAMESWARAN : சில ஜில்லாக்களில் பள்ளிக்கூடம் இல்லாமல் போனால் ஹாஸ்டல்கள் அதிகமாக இருக்கின்றது. ஆகையால் இதனை எப்படி சரிப்படுத்துவது என்று அரசாங்கத்தாருக்குத் தெரியவில்லை. யாராவது யோசனை கூறினால் அதன் அடிப்படையில் இதனை சரிப்படுத்த முன் வருகிறோம்.

30th September 1955]

SRI S. RAMALINGAM : தஞ்சாவூர் ஜில்லாவில் மகராஜா சத்திர நிதியிலிருந்து வருஷாவருஷம் வருமானத்தை எடுத்து அதி லிருந்து ஹரிஜன மாணவர்களுக்குப் பிற்பகல் உணவு அளித்து வந்தார் கள். இந்த ஆண்டிலிருந்து அது நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வரு மானத்திலிருந்து இப்பொழுதும் கொடுக்க முடியும். இதுவரையிலும் இரண்டு மூன்று கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது கனம் மந்திரி அவர்கள் அதனை யோசிப்பதாகப் பதில் சொன்னார்கள். அப்படி யோசனை யை பல ஆண்டுகள் நீடித்துக் கொண்டே போகாமல் இந்த ஆண்டி லிருந்தே ஜில்லா போர்டார் மகராஜா சத்திர நிதியின் வருமானத்தி லிருந்து கட்டாயமாக ஹரிஜன மாணவர்களுக்கு மத்தியான உணவு அளிக்கவேண்டுமென்பதாக கனம் மந்திரி அவர்கள் உத்திரவு போடு வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI B. PARAMESWARAN : இந்த வருஷத்திற்குள் அதைச் செய்ய முடியுமென்று தோன்றவில்லை. அடுத்த வருஷத்தில் நிச்சயமாகச் செய்ய முடியுமென்று நினைக்கிறேன்.

SRI V. MUTHU : கனம் அமைச்சர் அவர்கள் ஒரு கேள்விக்கு சற்று முன்னால் பதில் அளிக்கும்போது, "சில ஜில்லாக்களில் பள்ளிக் கூடம் இல்லாமற்போனால் அங்கு ஹாஸ்டல்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் இதனை எப்படிச் சரிப்படுத்துவது என்று அரசாங்கத்தாருக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்கள். 4-வது வகுப்புக்கு மேலே படிக் கிறவர்களுக்குத்தான் ஹாஸ்டலில் சாப்பாடு உண்டு. மத்தியானம் சாப் பாடு 1 முதல் 5-வது வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்குத்தான் போடுகிறோம்.

அங்கத்தினர்கள் சர்க்காருக்கு யோசனை சொல்லவேண்டுமென்று மந்திரி அவர்கள் கேட்டார்கள். நான் ஒரு யோசனை கூற விரும்புகிறேன். இம் மாதிரி லேபர் பள்ளிக்கூடம் வைத்து நடத்துவதினால் உபாத்தியாயர் சம் பளம், கட்டிடச் செலவு, நிர்வாகச் செலவு ஆகியவைகளை சர்க்கார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், பள்ளிக்கூடங்களை அதிகமாக்க முடிய வில்லை என்று உணரப்படுகிறது. மற்ற நிர்வாகப் பொறுப்பை பொதுக் கல்வி நிதியிலிருந்து செலவு செய்வதற்கு விட்டுவிட்டு, மத்தியானச் சாப் பாடு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு சர்க்கார் ஏற்பாடு செய்வார்களா ?

THE HON. SRI B. PARAMESWARAN : ஒவ்வொரு ஜில்லா விலிருந்தும் வந்த அங்கத்தினர்களும் அந்தந்த ஜில்லாக்களுக்கு அதிக மாக பள்ளிக்கூடங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள். சில ஜில்லாக் களில் ஹாஸ்டல்கள் போதவில்லை, அதிகமான ஹாஸ்டல்களைத் திறக்க வேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். இம்மாதிரி போட்டி வருகின்றது. சில ஜில்லாக்களில் அதிகமான பள்ளிக்கூடங்களும், சில ஜில்லாக்களில் அதிகமான ஹாஸ்டல்களும் இருக்கின்றன என்று நான் சொன்னேன். அதிகமாக பள்ளிக்கூடங்கள் வைப்பதுபற்றி அரசாங்கத்தாருக்கு ஆட்சேபனை இல்லை. இப்பொழுது அரசாங்கத்தார் அனுஷ்டித்துவரும் கொள்கையின் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு உபாத்தியாயர் பள்ளிக்கூடமாவது ஏற்படுத்த வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்தால் அதிக விஷயங்களைப் பரிசிலனை செய்ய வேண்டியிருக்கிறது. இப்பொழுது முடிவுக்கு வர முடியாது. இருந்த போதிலும் ஹரிஜனங் களுக்கு பள்ளிக்கூட வசதிகள் செய்து கொடுக்க முடியும்.

SRI A. IYANAR : சில ஜில்லாக்களில் ஹரிஜன பாடசாலைகள் ஏற்படுத்தும்படி சர்க்காரிலிருந்து உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் புதிதாய் ஏற்படுத்தப்படும் பள்ளிக்கூடங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் களுக்காக என்று ஏற்படுத்தக்கூடாது என்ற உத்தரவினால் ஆங்காங்கே ஜில்லா கல்வி அதிகாரிகள் பழைய உத்தரவின்படி ஹரிஜனப் பள்ளிகளை ஏற்படுத்தாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மிகக் குறைவான ஹரிஜன நல பள்ளிக்கூடங்கள் இருக்கக்கூடிய மதுரை போன்ற ஜில்லாக்களில் முந்தைய உத்தரவை நிறைவேற்றுவதற்கு சர்க்கார் உத்தரவிடுவார்களா ?

[30th September 1955

THE HON. SRI B. PARAMESWARAN : அரசாகங்த்தாரின் திட்டப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடம் இருக்கவேண்டும் என்று இருக்கிறது. அது ஹரிஜன இலாகா மூலமாக பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்படுவதா அல்லது கல்வி இலாகா அதிகாரிகள் மூலமாக ஆரம்பிக்கப்படுவதா என்ற பிரச்னை அரசாங்கத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது என்று சொன்னேன்.

Educational concession to children of Thiyya community

* 2602 *Q.*—SRI T. C. NARAYANAN NAMBIAR : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether the educational concession granted recently to children of Thiyya community in South Malabar are being given to those children studying in Ganapat High School, Feroke, also;

(*b*) if not what action has been taken against the manager of the school for not granting the concession?

(*c*) whether any representations have been received to extend the concession to the children of Thiyya community of North Malabar also; and

(*d*) if so, the action taken thereon?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) No, Sir.

(*b*) The advance teaching grant for this school has not been sanctioned and the management has been warned that failure to implement the orders of Government sanctioning educational concession would entail withdrawal of recognition.

(*c*) No, Sir.

(*d*) Does not arise.

SRI T. C. NARAYANAN NAMBIAR : Are Government aware of the fact that due to the discontinuance of the teaching grant to the institution the teachers were not paid their salaries and that they are being victimized for the fault of the management? In this connection, I understand that the teachers have made certain representations to the Government. May I know whether the Government have taken any action on their representations and made arrangements for the payment of their salaries without at the same time giving room for the management not to implement the orders of Government sanctioning the educational concessions.

THE HON. SRI C. SUBRAMANIAM : I do not have any information here with regard to the representations made by the teachers.

SRI V. R. KRISHNA AYYAR : May I know whether the Government have any tangible reason for making a distinction between Thiyyas of South Malabar and Thiyyas of North Malabar who live in the same district, who inter-marry and who really belong to the same caste but only territorially divided by a river and nothing more and whether the Government will consider the